மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : தலைவரவர்களே, 2, 3 மாடி கட்ட வேண்டுமென்றால், முதல் கட்டமாக முதல் மாடி கட்டப்பட வேண்டும். அதற்கு 50 இலட்சம் மதிப்பீடு செய்யப்பட்டு, 5 இலட்சம் ரூபாய் வங்கியிலிருந்து பெற்று, 45 இலட்சம் ரூபாய் கடனாகப் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. விரைவில் அனுமதி பெற்று கட்டுமானப் பணி தொடங்கப்பட இருக்கிறது என்று முதலிலேயே குறிப்பிட்டிருக்கிறேன்.

தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகாவை இரண்டாகப் பிரித்தல்

43—(*வினா எண். 9592) திரு. டி. தீர்த்தகிரி கவுண்டர் : மாண்புமிகு நிதி அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா ?—

(அ) தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகாவை இரண்டாகப் பிரிக்கும் செயற் குறிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளதா ?

(ஆ) ஆம் எனில், பிரிக்கப்படும் பகுதிக்கு பாபிரெட்டிபட்டி தாலுகா தலைமை இடமாக ஏற்படுத்தப்படுமா ?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) இச்செயற் குறிப்பு தற்போது வருவாய் நிருவாக ஆணையரின் ஆய்விலுள்ளது. அது இன்னும் அரசுக்கு வர .

(ஆ) வினாவிற்கு இப்பொழுது இடமில்லை.

திரு. டி. தீர்த்தகிரி கவுண்டர் : தலைவரவர்களே, நம்முடைய அரசு பெரிய மாவட்டங்களையும் பெரிய வட்டங்களையும் பிரித்து அமைப்பதான ஒரு புதிய கொள்கையை, நல்ல கொள்கையை வைத்திருக்கிறது. இன்றைக்கு தர்மபுரி மாவட்டம் ஒரு பெரிய மாவட்டமாக இருக்கிறது. சில வட்டங்களும் பெரிதாக இருக்கின்றன. இப்போது சில வட்டங்களை இரண்டாகப் பிரிக்கும் நேரத்தில், சித்தேரி, தும்பை போன்ற மலைப் பகுதிகளை உள்ளடக்கி இருக்கிற பெரிய வட்டமான அரூர் தாலுக்காவை இரண்டாகப் பிரிப்பதற்கு அரசு ஆய்வு செய்வதோடு, அதற்கு மாண்புமிகு அமைச்சரவர்கள் தக்க ஆணையும் பிறப்பிப்பார்களா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : தலைவரவர்களே, தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டத்தை இரண்டாகப் பிரித்து பாபிரெட்டிபட்டி வட்டம் அமைக்கும் செயற்குறிப்பு

1987 மார்ச் 4]

முன்பு மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து வரப்பெற்று, பின்னர் சிறப்பு ஆணையர் சில ஐயப்பாடுகளை எழுப்பி, மறுபடியும் அதனைப் புதுப்பித்து அனுப்பும்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்கப்பட்டிருக்கிறார். புதுப்பிக்கின்ற செயற் குறிப்பு மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து வருவாய்த்துறை சிறப்பு ஆணையருக்கு வந்திருக்கிறது. வருவாய்த் துறை சிறப்பு ஆணையர் அதனை ஆய்வு செய்து, அரசுக்கு அனுப்பி வைப்பார். அதன் பிறகு அரசு ஆராய்ந்து தக்க முடிவினை மேற்கொள்ளும்.

திரு. ப. தீர்த்தராமன் : தலைவரவர்களே, தர்மபுரி மாவட்டத்தைப் பற்றிக் கேட்டிருப்பதால் இந்தக் கேள்வியை நான் கேட்கிறேன். பாலக்கோடு தாலுக்காவை இரண்டாகப் பிரிக்கின்ற செயற் குறிப்பு அரசிடம் இருப்பதாக அறிகிறேன். அப்படிப் பிரிக்கும்போது காரியமங்கலத்தை மையமாகக் கொண்டு ஒரு தாலுக்காவை அமைக்க அரசு முன்வருமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : தலைவரவர்களே, இது அரூர் வட்டம் பற்றிய கேள்வி. மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் தனிக் கேள்வி போட வேண்டும்.

திரு. எச். ஜி. ஆறுமுகம் : தலைவரவர்களே, அரூர் வட்டத்தை இரண்டாகப் பிரிப்பது பற்றிக் சொன்னார்கள், அரூர் ஒரு பெரிய தாலூகா, மலைப் பகுதியாக உள்ளது. மாண்புமிகு உறுப்பினர் திரு. தீர்த்தகிரி கவுண்டர் அவர்கள் குறிப்பிட்டதைப்போல சித்தேரி, தும்பை மலைப் பகுதிகளும் அதிலே அடங்கியிருக்கின்றன. ஆகவே, நல்ல முறையில் ஆய்வு செய்து, பாபிரெட்டிப்பட்டியைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய தாலுக்காவை உருவாக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : தலைவரவர்களே, முறைப்படியான அறிக்கை அரசுக்கு வந்த பிறகு, ஆய்வு செய்து தக்க முடிவு மேற்கொள்ளப்படும்.

திரு. டி. எம். வெங்கடாசலம் : பேரவைத் தலைவர் அவர்களே, தர்மபுரி மாவட்டத்தில் அரூர் வட்டத்தினை இரண்டாகப் பிரிக்கிற நிலைமை குறித்து அரசின் ஆய்வில் இருக்கிறது என்று சொன்னார்கள். அதுபோல் தர்மபுரி மாவட்டத்தில் வேறு எந்தெந்த தாலுக்காக்கள் இரண்டாகப் பிரிக்கிற வகையில் ஆய்வில் இருக்கின்றன என்பதையும், அதிலே கிருஷ்ணகிரி தாலுக்காவை இரண்டாகப் பிரித்து போச்சம்பள்ளியைத் தலைநகராக ஆக்கி மற்றொரு தாலுக்கா அமைப்பது குறித்து அரசின் ஆய்வில் இருக்கிறதா என்பதையும் நான் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : பேரவைத் தலைவர் அவர்களே, அரூர் தாலுக்காவைப் பொறுத்தவரையில் தான் குறிப்புகள் இருக்கின்றன. மற்றவற்றிற்கு தனிக் கேள்வி தான் போட வேண்டும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினா எண்கள் 44 முதல் 47 வரை மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சரின் வேண்டு கோளுக் கிணங்க தள்ளி வைக்கப்படுகின்றன.

மதுரையில் மனநோய் மருத்துவமனை அமைத்தல்.

*48—(*வினா எண். 3345)* **மாண்புமிகு திரு. வேடசந்தூர் வி. பி. பாலசுப்பிரமணியன்** *(பேரவைத் துணைத் தலைவர்) :* மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) மதுரை நகரில் மனநோய் மருத்துவமனை அமைக்கும் செயற் குறிப்பு அரசின் ஆய்வில் உள்ளதா ?

(ஆ) ஆம் எனில், எப்பொழுது அப்பணி தொடங்கப்படும்?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, (அ) தற்போது ஏதும் அரசின் பரிசீலனையில் இல்லை.

(ஆ) வினாவிற்கு இடமில்லை.

மாண்புமிகு திரு. வேடசந்தூர் வி. பி. பாலசுப்பிரமணியன் (பேரவைத் துணைத் தலைவர்) : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மதுரையில் மனநோய் மருத்துவமனை அமைக்கும் செயற் குறிப்பு அரசின் ஆய்வில் இல்லை என்று சொன்னார்கள். தென் மாவட்டங்களிலிருந்து இதற்காகச் சிகிச்சை பெற வருகின்ற மக்களுக்கு தங்கி சிகிச்சை பெற வசதி வேண்டுமென்றால் அவர்கள் சென்னைக்குத்தான் வரவேண்டி இருக்கிறது. எனவே, விரைவில் இத்தகைய மருத்துவமனை ஏற்படுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்யுமா ? அதற்கு காலதாமதம் ஆகும் என்றால் ராஜாஜி மருத்துவமனையிலாவது, மனநோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்கு உதவுகின்ற வகையில் ஒரு தனிப்பிரிவை உடனே உருவாக்க அரசு முயற்சிகளை மேற்கொள்ளுமா என்பதை நான் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : பேரவைத் தலைவர் அவர்களே, மதுரையில் ஒரு மனநோய் மருத்துவமனை ஆரம்பிப்பது குறித்து 7—வது ஐந்தாண்டுத் திட்டத்தில் முதற்பட்டியலில் சேர்க்கப்பட்டு பின் பொருளாதார வரம்பு விதித்ததன் காரணமாக கைவிடப்பட வேண்டிய நிலைமை வந்தது. எனவே